

## இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் போருக்கான சட்டங்கள்

### ஜிஹாதுக்காக அழைப்பு கொடுக்கப்படும்போது உடனே தம்மை சமர்ப்பித்தல்

இறைத்தூதர் ﷺ அவர்கள் பத்ரு போரில் நபித்தேழர்களின் நிலைமையைக் கண்டறிய முற்பட்டார்கள், அப்போது ஹஜ்ரத் ஹன்ஜஸலஹ் பின் ஃஆமிர் (ர) அவர்களுடைய உடலிலிருந்து தண்ணீர் சொட்டுவதைக்கண்டு சில நபித்தோழர்களை அவருடைய மனைவியிடம் அனுப்பினார்கள். அவர்கள் திரும்பிவந்து அவருக்கு மிகவும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளதாகக் கூறினார்கள். அவர்கள் ஜிஹாதுக்கான அழைப்பினைக் கேட்டவுடனேயே தன்னுடைய திருமணத்தின் முதல் இரவிலேயே மனைவியை விட்டு வெளியேறி இஸ்லாமிய மார்க்கத்தினைக் காக்கும் பணிக்காக உடனே போர்க்களத்தில் குதித்தார்கள். அவர்கள் படைவீரர்களுடைய அணிகளைக் கிழித்துக்கொண்டு நேரடியாக இணைவைப்பாளர்களுடைய படைத்தலை வரான அபூ சுஃப்யான் பின் ஹரபிடம் (அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பான நிகழ்வு) மிக அருகில் சென்று அவரைத் தாக்கி கொன்று விட முனைந்த அதே தருணத்தில் ஷத்தாத் பின் அவ்ஸ் என்பவர் அவரைப் பார்த்துவிட்டு மிகவும் கடுமையான முறையிலே அவரைத் தாக்கினார். இதனால் அவர்கள் ஷஹீதாகிவிட்டார்கள். இறைத்தூதர் ﷺ அவர்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தபோது கூறினார்கள்:

إِنَّ صَاحِبَكُمْ - يَعْنِي حَنْظَلَةَ - سَأَلَهُ الْمَلَائِكَةُ فَاَسْأَلُوا أُمَّهُ مَا شَأْنُهُ، فَسَأَلَتْ صَاحِبَتُهُ فَقَالَتْ: خَرَجَ وَهُوَ جُنُبٌ حِينَ سَمِعَ الْهَائِعَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِدَلِكْ غَسَّأَتُهُ الْمَلَائِكَةُ (الحاكم والبيهقي)

பொருள்: நிச்சயமாக, உங்களுடைய இந்த தோழருக்கு, அதாவது ஹஜ்ரத் ஹன்ஜஸலஹ் (ர) அவர்களை, வானவர்கள் குளிப்பாட்டுகின்றனர், அவருடைய மனைவியிடம் கேட்டு வாருங்கள் விஷயம் என்னவென்று. அவருடைய மனைவியிடம் விசாரிக்கப்பட்டபோது தெரியவந்தது அவர் குளிப்பின் கட்டாயம் ஏற்பட்ட நிலையில் போருக்கான அழைப்பைக் கேட்டு உடனே போருக்காகப் புறப்பட்டுவிட்டார்கள். இதனைக்கேட்டு இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள், இதன் காரணமாகத்தான் வானவர்கள் அவரைக் குளிப்பாட்டினர் (அல் ஹாகிம், பைஹஃகி).

இவ்வகையில், ஹஜ்ரத் ஹன்ஜஸலஹ் (ர) அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் மிகவும் உயர்ந்த அந்தஸ்து கிடைத்தது. ஏனெனில், அவர் ஜிஹாதுக்கான அழைப்பினைக்கேட்டு உடனே தம்மை சமர்ப்பித்துவிட்டார்கள், அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

أَنْفِرُوا خِفَافًا وَثِقَالًا وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِنْ كُنْتُمْ

تَعْلَمُونَ ﴿٤١﴾ (التوبة: 41)

பொருள்: கடினமாக இருந்தாலும் சரி, இலேசானதாக இருந்தாலும் சரி, நீங்கள் புறப்படுங்கள், உங்களுடைய உடைமைகளைக்கொண்டும் உயிர்களைக்கொண்டும் அல்லாஹ்வின் வழியில் பேராடுங்கள், நீங்கள் அறிவுடையோராயின் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் (அத்தவ்பா:41)

ஆகவேதான், முஸ்லிம்கள்மீது ஜிஹாதுக்காக அழைப்பு கொடுக்கப்படும் போது உடனே அழைப்பினை ஏற்பது கட்டாயமானதாகும். இல்லையெனில், கீழ்க்காணும் வசனத்தில் கூறப்பட்டுள்ள வகையில் அவரும் ஒரு வராகவே கருதப்படுவார்.

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمْ أَنْفِرُوا فِي سَبِيلِ اللَّهِ أَثَأَقَلْتُمْ إِلَى الْأَرْضِ أَرْضَيْتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ فَمَا مَتَّعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ ﴿٣٨﴾ إِلَّا نَفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبَدِلَ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّهُ شَيْئًا وَاللَّهُ عَلَى

كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٣٩﴾ (39: 38)

பொருள்: இறைநம்பிக்கை கொண்டவர்களே, உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது, அல்லாஹ்வின் வழியில் புறப்படுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால் பூமியிலேயே அமிழ்ந்து கிடக்கின்றீர்களே, மறுமையைவிட உலக வாழ்க்கையில் நிறைவடைந்துவிட்டீர்களா? (அவ்வாறாயின் அறிந்து கொள்ளுங்கள்) உலக வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தும் மறுமைக்கு முன் மிக அற்பமானவையாகவே இருக்கும். நீங்கள் இறைவழியில் புறப்படவில்லையாயின், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையை அளிப்பான், மேலும், உங்களுக்குப் பதிலாக வேறொரு சமூகத்தினரைக் கொண்டு வருவான். மேலும், அல்லாஹ்வுக்கு நீங்கள் எந்த ஒரு தீங்கும் செய்திட முடியாது. அல்லாஹ் யாவற்றினமீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான் (அத்தவ்பா:38,39)

பெண்களும் போருக்கான அழைப்பினை ஏற்று போர்க்களத்திற்குச் சென்றுள்ளனர், அவர்களுடைய மிகவும் முக்கியமான பங்களிப்பு காயமடைந்த படைவீரர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிப்பதாகும். அவர்கள் படைவீரர்களுக்காக உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தனர். இதற்

கும் மேலாக, ஹஜ்ரத் நசிபஹ் பின்த் கஅப் (ர) அவர்கள் எதிரிகளை நோக்கி அவர்கள் அம்புகளால் தாக்கவும் செய்துள்ளார்கள் மற்றும் ஆண்களைப்போன்றே உறுதியாக நின்று போர்க்களத்தில் போரிட்டுவந்தார்கள். இவையனைத்தும் அல்லாஹ்வின் வாக்கு மேலோங்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனும் இஸ்லாத்தின்பால் அழைப்பு கொடுக்கும் பணியினை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காவும் செய்தனர்.

### போர்க்களத்தில் உறுதியாக நிலைத்திருந்து போரிடதல்

உஹது போரில் ஒரு கட்டத்தில் முஸ்லிம்கள் சிதறிவிட்டனர், அவர்களில் சிலர் ஷஹீதாகியும் விட்டனர், சிலர் போர்க்களத்தைவிட்டு ஓடினர். இறைமறுப்பாளர்கள் இறைத்தூதர் ﷺ அவர்களை நெருங்கி சுற்றி வளைத்து அவர்களை கொல்லவும் நினைத்தனர். ஆனால், இறைத்தூதர் ﷺ அவர்களும் சில நபித்தோழர்களும் (ர) உறுதியுடனும் அச்சமின்றியும் இணையற்ற வீரத்துடனும் பகைவர்களை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டனர், எந்த அளவிற்கு என்றால், இணைவைப்பாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இவ்வகையில், இறைத்தூதர் ﷺ அவர்கள் ஹுனைன் போரிலும் மிகவும் உறுதியுடனும் வீரத்துடனும் நிலைத்திருந்து வீரத்திற்கு எடுத்தக்காட்டாக விளங்கினார்கள். முஸ்லிம் வீரர்கள் அவரிடமிருந்து விலகிச் சென்றபோதிலும் அவர்கள் ﷺ தன்னுடைய இடத்தைவிட்டு நகரவில்லை. அவர்களுடன் ﷺ மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் வீரர்களே நிலைத்திருந்தனர். அதன்பின் அவர்கள் ﷺ முஸ்லிம்களை உரத்தக் குரலிட்டு அழைத்தார்கள்:

أَنَا النَّبِيُّ لَا كَذِبَ، أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبِ )

பொருள்: நான் ஒரு நபியாக இருக்கின்றேன், இது பொய்யல்ல, நான் அப்துல் முத்தலிபுடைய மகனாக இருக்கின்றேன் (புகஹாரி, முஸ்லிம்). இதனைக் கேட்ட முஸ்லிம்கள் மீண்டும் இறைத்தூதர் ﷺ அவர்களை நோக்கி வந்து இணைந்துவிட்டனர் மற்றும் உறுதியுடன் போரிட்டனர், இறுதியாக, அவர்களுக்கே வெற்றி கிடைத்தது.

முஸ்லிம்களுக்கு போர்க்களத்தை விட்டுச் செல்வது இரண்டு முக்கிய காரணத்திற்காக அன்றி அனுமிக்கப்பட்டதல்ல. ஒன்று, தேவைக்கேற்ப பொருத்தமான இடத்தில் ஒன்றிணைவதற்கு, இரண்டாவது தங்களுடைய சகாபடைவீரர்களுடன் சென்று இணைவதற்கு. அல்லாஹ் தஅலா கூறுகிறான்:

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا إِذَا لَقِيْتُمُ الَّذِينَ كَفَرُوا زَحْفًا فَلَا تُوَلُّوهُمُ الْأَدْبَارَ ﴿١٥﴾ وَمَنْ يُؤَلِّمَهُ يَوْمَئِذٍ  
 دُبْرَهُ إِلَّا مُتَحَرِّفًا لِقَوْلٍ أَوْ مُتَحَيِّزًا إِلَىٰ فِتْنَةٍ فَقَدْ بَاءَ بِبَغْضٍ مِّنَ اللَّهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ  
 وَبَسَّ الْمَصِيرُ ﴿١٦﴾ (16:15)

பொருள்: இறை நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறை நிராகரிப்பாளர்களுடன் போரிட நேர்ந்தால் அவர்களுக்கு புறமுதுகுக் காட்டி ஓடாதீர்கள். அந்நாளில் யாரேனும் புறமுதுகுக் காட்டி ஓடினால், போர்த்தந்திரத்திற்காகவோ அல்லது வேறொரு படையுடன் சேர்ந்துகொள்வதற்காகவோ செல்பவர்களைத்தவிர, மற்றவர்கள் திண்ணமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவர். மேலும், அவர்களுடைய புகலிடம் நரகமாகும். அது மோசமான இருப்பிடமாகும். (அல்-அன்ஃபால்:15,16)

\*\*\*